

பாதுகாப்பான சிங்கப்பூர்

கட்டம்
1

பாதுகாப்பான (மறு) தொடக்கம்
சில நடவடிக்கைகளைப் படிப்படியாக
மீண்டும் தொடங்குதல்


கட்டம்
2

பாதுகாப்பான நிலைமாற்றம்
மேலும் அதிகமான செயல்பாடுகளை
மீண்டும் தொடங்குதல்

கட்டம்
3

பாதுகாப்பான தேசம்

கட்டம் 2: 19 ஜூன் 2020 முதல்




ஒரே நேரத்தில்,
5 பேர் மட்டுமே செல்லலாம்



ஒரு குழுவில் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே
இருக்கவேண்டும்; குழுக்களுக்கிடையே
ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை




எப்பொழுதும் பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த
நடவடிக்கைகளைப் பின்பற்றவும்



1 மீட்டர்
தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்



இயன்றவரை, தொடர்பில்லாக் கட்டண
முறையைப் பயன்படுத்தவும்



சுவாசத் துளிகளின் பரவலைத் தடுக்க,
மென்மையாகப் பேசவும்




SafeEntry

ஓர் இடத்திற்குள் நுழையும்போதும், அங்கிருந்து வெளியேறும்போதும்,
SafeEntry பதிவு முறையைப் பயன்படுத்தவும்


உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க,
எங்களுக்கு உதவுங்கள்



உங்கள் வீட்டிற்கு
வெளியே இருக்கும்போது,
எந்நேரமும் முகக் கவசம் அணியவும்




உங்கள் கைகளை அடிக்கடி
சவர்க்காரம் கொண்டு கழுவவும் அல்லது
கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும்



உங்கள் உடல் வெப்பநிலையை
அன்றாடம் இருமுறை
கண்காணிக்கவும்

உங்களுக்கு உடல்
நலமில்லை எனில்

- அறுவை சிகிச்சைக்குரிய முகக் கவசத்தை அணிந்துகொள்ளவும்; மருத்துவரைச் சென்று பார்க்கவும்
- வீட்டிலேயே இருக்கவும்; வெவ்வேறு மருத்துவர்களைச் சென்று பார்க்க வேண்டாம்



வதந்திகளைப் பரப்ப வேண்டாம்

கொவிட்-19 குறித்த ஆக அண்மைத் தகவல்களுக்கு, Gov.sg வாட்ஸ்ஆப் சேவைக்குப் பதிந்துகொள்ளுங்கள்
(www.go.gov.sg/whatsapp). இந்தச் சேவை தமிழில் வழங்கப்படுகிறது.

gov
.sg